

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

خطبة الجمعة لتاريخ ٢١/١/٢٠٢٢ الموافق ١٨ جمادى الآخرة ١٤٤٣ هـ

الجَنَّةُ الْإِيمَانُ بِهَا وَنَعِيمُهَا

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنُسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَسَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يَضِلَّ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ وَصَفِيُّهُ وَحَبِيبُهُ مَنْ بَعَثَهُ اللَّهُ رَحْمَةً لِلْعَالَمِينَ هَادِيًا وَمُبَشِّرًا وَنَذِيرًا بَلَغَ الرِّسَالَةَ وَأَدَّى الْأَمَانَةَ وَنَصَحَ الْأُمَّةَ فَجَزَاهُ اللَّهُ عَنَّا خَيْرَ مَا جَزَى نَبِيًّا مِنْ أَنْبِيَائِهِ، وَصَلَّى اللَّهُ وَسَلَّمْ عَلَي سَيِّدِنَا مُحَمَّدٍ الْأَمِينِ وَعَلَى عَالِهِ وَصَحْبِهِ الطَّيِّبِينَ الطَّاهِرِينَ.

أَمَّا بَعْدُ إِخْوَةَ الْإِيمَانِ، أَوْصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ الْقَائِلِ فِي مُحْكَمِ التَّنْزِيلِ ﴿وَعَدَ اللَّهُ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتٍ عَدْنٍ وَرِضْوَانٌ مِّنَ اللَّهِ أَكْبَرُ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ﴾^١.

نَعَمْ أَيُّهَا الْأَحِبَّةُ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ أَكْرَمَنَا اللَّهُ بِذَلِكَ.

Mes frères de foi, je vous recommande ainsi qu'à moi-même de faire preuve de piété à l'égard de Dieu العَلِيِّ الْعَظِيمِ *Al-^Aliyy, Al-^Adhim*, Lui Qui dit dans la révélation ce qui signifie : « **Dieu a promis aux croyants et aux croyantes des jardins sous lesquels coulent des fleuves, dans lesquels ils resteront éternellement, et de belles résidences dans des jardins au Paradis. Et l'agrément de Dieu est une récompense plus éminente encore. C'est cela la grande réussite.** »

Oui mes bien-aimés, c'est cela la grande réussite, que Dieu nous honore par cela. Mes frères de foi, nous parlerons aujourd'hui du Paradis et de ce que Dieu y a réservé aux croyants.

إِخْوَةَ الْإِيمَانِ كَلَامُنَا الْيَوْمَ عَنِ الْجَنَّةِ وَمَا أُعِدَّ فِيهَا لِلْمُؤْمِنِينَ، فَالْجَنَّةُ دَارُ السَّلَامِ دَارُ التَّعِيمِ الْمُقِيمِ الدَّائِمِ وَالْإِيمَانُ بِهَا أَيُّ التَّصَدِيقِ بِوُجُودِهَا مِنْ أُصُولِ عَقَائِدِ الْمُسْلِمِينَ فَيَجِبُ الْإِيمَانُ بِوُجُودِهَا وَأَنَّهَا

^١ سورة التوبة / آية ٧٢.

مَخْلُوقَةٌ الْآنَ كَمَا دَلَّتْ عَلَى ذَلِكَ التُّصُوصُ الشَّرْعِيَّةُ الْكَثِيرَةُ وَهِيَ بَاقِيَةٌ لَا تَفْنَى بِإِبْقَاءِ اللَّهِ تَعَالَى، وَأَهْلِهَا خَالِدُونَ فِيهَا أَبَدًا كَمَا قَالَ عَزَّ مِنْ قَائِلٍ ﴿وَالَّذِينَ ءَامَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ سَنُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا لَهُمْ فِيهَا أَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَنُدْخِلُهُمْ ظِلًّا ظَلِيلًا ﴿٥٧﴾﴾

Le Paradis est la résidence de la félicité éternelle. Croire au Paradis, autrement dit croire en son existence, fait partie des fondements de la croyance des musulmans. Il est un devoir de croire en son existence. Le Paradis existe actuellement, c'est ce qu'ont indiqué les nombreux textes de Loi. Il existe et n'aura pas de fin, car Dieu l'a spécifié ainsi. Au Paradis, les gens vivront éternellement, tout comme Dieu عز وجل nous l'apprend dans le قرآن *Qur'an* ce qui signifie : « **Ceux qui ont été croyants et ont agi en bien, Nous les ferons entrer dans des jardins sous lesquels coulent des fleuves. Ils y resteront éternellement, ils y auront des épouses pures ...** »

فَالْجَنَّةُ بَاقِيَةٌ وَنَعِيمُهُمَا دَائِمٌ لَا يَزُولُ، وَالتَّعِيمُ فِيهَا قِسْمَانِ نَعِيمٌ لَا يِنَالُهُ إِلَّا الْأَتْقِيَاءُ وَنَعِيمٌ يِنَالُهُ كُلُّ أَهْلِ الْجَنَّةِ. وَمِنَ التَّعِيمِ الْعَامِّ الَّذِي يِنَالُهُ كُلُّ أَهْلِ الْجَنَّةِ أَنَّهُمْ كُلُّهُمْ شَبَابٌ لَا يَهْرَمُونَ أَبَدًا وَكُلُّهُمْ أَصِحَّاءُ لَا يَسْقَمُونَ وَلَا يَمْرُضُونَ أَبَدًا وَكُلُّهُمْ فِي سُرُورٍ لَا يُصِيبُهُمْ هَمٌّ وَحُزْنٌ وَنَكَدٌ وَكَرْبٌ أَبَدًا،

Le Paradis demeurera sans fin et sa félicité est éternelle, autrement dit, elle ne prendra pas fin. Au Paradis, la félicité est de deux sortes : il y a une félicité spécifique dont seuls les pieux bénéficieront et une félicité générale à laquelle tous les gens du Paradis auront accès. Parmi les choses qui relèvent de la félicité générale et qu'obtiendront tous les gens du Paradis, il y a le fait qu'ils seront tous jeunes, ils ne vieilliront jamais, ils seront tous en bonne santé et ils ne tomberont jamais malade. Les gens seront tous heureux, ils ne seront jamais atteints de tourments, de chagrin ni de tristesse, à jamais !

وَكَلُّهُمْ يَبْقَوْنَ أَحْيَاءَ فِي نَعِيمٍ دَائِمٍ لَا يَمُوتُونَ أَبَدًا كَمَا أَخْبَرَ بِذَلِكَ نَبِيِّنَا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَوْلِهِ فِي الْحَدِيثِ الصَّحِيحِ الَّذِي رَوَاهُ مُسْلِمٌ "يُنَادِي مُنَادٍ إِنَّ لَكُمْ أَنْ تَصِحُّوا فَلَا تَسْقَمُوا أَبَدًا وَإِنَّ لَكُمْ أَنْ تَحْيُوا فَلَا تَمُوتُوا أَبَدًا وَإِنَّ لَكُمْ أَنْ تَشَبُوا فَلَا تَهْرَمُوا أَبَدًا وَإِنَّ لَكُمْ أَنْ تَنْعَمُوا فَلَا تَبْأَسُوا أَبَدًا فَذَلِكَ قَوْلُهُ عَزَّ وَجَلَّ ﴿وَنُودُوا أَنْ تِلْكُمْ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ ﴿٤٣﴾﴾"

Ainsi, ils resteront toujours vivants dans une félicité éternelle, ils ne mourront jamais, tout comme nous l'a annoncé notre Prophète صلى الله عليه وسلم dans le *hadith sahih* [rapporté par Mouslim] ce qui signifie : « **Un ange appellera [et sera entendu par les gens du Paradis], il dira : "Vous resterez en bonne santé, vous ne tomberez jamais malades. Vous resterez vivants éternellement, vous ne mourrez plus jamais. Vous resterez jeunes éternellement, vous ne vieillirez jamais. Vous aurez**

¹ سورة النساء / آية ٥٧.

² سورة الأعراف / آية ٤٣.

une félicité, vous ne serez atteints d'aucune tristesse, à jamais.» » Et cela est conforme à la parole de Dieu عز وجل ce qui signifie : « **Ils entendront un appel : «Voici le Paradis que vous avez obtenu tel un héritage en récompense de vos œuvres.»** »

وَأَسْمَعُوا مَعِيَ مَا جَاءَ فِي وَصْفِهَا عَنِ النَّبِيِّ الْأَعْظَمِ صَلَوَاتُ اللَّهِ وَسَلَامُهُ عَلَيْهِ فِي حَدِيثٍ آخَرَ فَإِنَّهُ قَالَ عَنْهَا "هِيَ وَرَبِّ الْكَعْبَةِ نُورٌ يَتَلَأُلُ وَرَيْحَانَةٌ تَهْتَرُ وَنَهْرٌ مُطْرِدٌ وَقَصْرٌ مَشِيدٌ وَفَاكِهَةٌ نَضِيجَةٌ وَرُزُجَةٌ حَسَنَاءٌ جَمِيلَةٌ فِي مَقَامٍ أَبَدِيٍّ وَحَبْرَةٌ وَنَضْرَةٌ".¹

Mes frères de foi, écoutez bien ce qui nous est parvenu de la description qu'en a faite le Prophète éminent, que Dieu l'honore et l'élève davantage en degrés, dans un autre *hadith*, où il dit à son sujet ce qui signifie : « **Par le Seigneur de la Ka[^]bah, le Paradis est lumières scintillantes, belles senteurs qui embaument, fleuves courant à même le sol sans lits, palais érigés, fruits mûrs, épouses agréables et belles dans une résidence éternelle, dans une grâce et une joie éternelles.** »

فَالنَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقْسِمُ بِرَبِّ الْكَعْبَةِ أَنَّ الْجَنَّةَ نُورٌ يَتَلَأُلُ لِذَلِكَ لَا تَحْتَاجُ الْجَنَّةَ إِلَى شَمْسٍ وَلَا قَمَرٍ، كُلُّ مَا فِيهَا يُضِيءُ لَيْسَ فِيهَا ظِلَامٌ بَلْ مَقْدَارُ اللَّيْلِ وَالنَّهَارِ يُعْرَفُ بِعَلَامَةٍ جَعَلَهَا اللَّهُ فِيهَا. وَفِي الْجَنَّةِ طُوبَى، وَطُوبَى إِخْوَةَ الْإِيمَانِ هِيَ شَجَرَةٌ يَسِيرُ الرَّابِحُ فِي ظِلِّهَا مِائَةَ عَامٍ لَا يَقْطَعُهَا تَتَفَتَّقُ بِثِيَابٍ أَهْلِ الْجَنَّةِ أَيْ يَخْرُجُ مِنْهَا ثِيَابٌ لِأَهْلِ الْجَنَّةِ يَلْبَسُونَهَا. وَفِي الْجَنَّةِ أَنْهَارٌ جَارِيَةٌ لَا تَعَبُ فِي التَّنَاولِ مِنْهَا لِأَنَّهَا لَيْسَتْ فِي وَهَادٍ عَمِيقَةٍ بَلْ هِيَ جَارِيَةٌ عَلَى وَجْهِ أَرْضِ الْجَنَّةِ.

C'est pour cela qu'au Paradis, il n'y a pas besoin de soleil ou de lune. Tout ce qu'il y a au Paradis illumine, il n'y a pas d'obscurité. La durée de la nuit et du jour est connue à partir d'une indication que Dieu crée dans le Paradis. Au Paradis, il y a *Touba*. Mes frères de foi, *Touba* est un arbre à l'ombre duquel un voyageur pourrait marcher pendant cent ans sans en franchir les limites. Il en est extrait les vêtements que porteront les gens du Paradis. Au Paradis, il y a des fleuves qui coulent, et il n'y a pas de difficultés pour aller y puiser. Ce ne sont pas des fleuves qui se trouvent dans des lits profonds. Ce sont des fleuves qui coulent à la surface même du Paradis.

وَفِي الْجَنَّةِ أَيْضًا طُيُورٌ لَيْسَتْ كَطُيُورِ الدُّنْيَا فَقَدْ وَرَدَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ "إِنَّكَ لَتَنْظُرُ إِلَى الطَّيْرِ فِي الْجَنَّةِ فَتَشْتَهِيهِ فَيَخْرُجُ بَيْنَ يَدَيْكَ مَشُوبًا"² ثُمَّ بَعْدَمَا يَأْكُلُهُ الْمُؤْمِنُ يُعِيدُهُ اللَّهُ كَمَا كَانَ فَيَطِيرُ.

Au Paradis, il y a également des oiseaux qui ne sont pas comme les oiseaux du bas monde. À ce sujet, il nous est parvenu que le Messager de Dieu صلى الله عليه وسلم a dit ce qui signifie : « **Certes, il**

¹ رواه ابن ماجه في سننه.

² رواه البزار في مسنده.

t'arrivera au Paradis, d'observer un oiseau, si tu désires le manger, tu le retrouveras entre tes mains, rôti à souhait. » Après que le croyant a fini de manger de cet oiseau cuit, Dieu lui redonne la vie et il s'envole comme il était.

وَفِي الْجَنَّةِ سُرُرٌ مَرْفُوعَةٌ كَمَا قَالَ رَبُّنَا فِي الْقُرْآنِ الْكَرِيمِ ﴿فِيهَا سُرُرٌ مَرْفُوعَةٌ﴾^١ وَقَدْ وَرَدَ فِي وَصْفِ هَذِهِ السُّرُرِ أَنَّهَا مُكَلَّلَةٌ بِالذَّرِّ وَالْيَاقُوتِ وَاللُّوَاحِهَا مِنْ ذَهَبٍ تَكُونُ مُرْتَفِعَةً مَا لَمْ يَجِئْ أَهْلُهَا، فَإِذَا جَاءَ أَهْلُهَا تَوَاضَعَتْ لَهُمْ فَيَجْلِسُونَ عَلَيْهَا ثُمَّ تَرْتَفِعُ بِهِمْ وَقَدْ جَعَلَ اللَّهُ تَعَالَى هَذَا السَّرِيرَ مِنْ وَسَائِلِ التَّنْقِيلِ فِي الْجَنَّةِ فَإِذَا أَرَادَ الشَّخْصُ رُؤْيَا أَحَدٍ فِي الْجَنَّةِ فَإِنَّ هَذَا السَّرِيرَ يَنْتَقِلُ بِهِ يَطِيرُ بِهِ فِي الْجَنَّةِ بِقُدْرَةِ اللَّهِ تَعَالَى حَتَّى يَصِلَ أَمَامَ سَرِيرِ ذَلِكَ الشَّخْصِ فَيَجْلِسُونَ مُتَقَابِلِينَ وَيَتَحَدَّثُونَ ثُمَّ يَعُودُ بِهِ سَرِيرُهُ إِلَى حَيْثُ كَانَ وَهَذَا مَعْنَى قَوْلِهِ تَعَالَى ﴿عَلَى سُرُرٍ مُتَقَابِلِينَ﴾^٢.

Au Paradis, il y a des lits élevés, tout comme notre Seigneur le dit dans le *Qur'an* Honoré ce qui signifie : « **Il comporte des lits élevés.** » Au sujet de la description de ces lits, il nous est parvenu qu'ils sont sertis de perles et de pierres précieuses, et que leurs montants sont en or. Chaque lit reste en l'air tant que son propriétaire n'est pas venu. Lorsqu'il se présente, ce lit s'abaisse à son niveau et il y prend place, puis il s'élève avec lui. Dieu تعالى a fait que ces lits fassent partie des moyens de déplacement au Paradis. De sorte que si quelqu'un souhaite rencontrer une autre personne au Paradis, ce lit l'emmène en s'envolant, par la puissance de Dieu تعالى, jusqu'à arriver face au lit de cette personne. Ils restent assis l'un en face de l'autre et discutent. Ensuite, son lit le ramène là d'où il est venu. Telle est la signification de la parole de Dieu تعالى ce qui signifie : « **Sur des lits, l'un en face de l'autre.** »

إِحْوَةَ الْإِيمَانِ هَذَا الَّذِي ذَكَرْنَاهُ هُوَ بَعْضُ مَا وَرَدَ مِنَ النَّعِيمِ الْعَامِّ الَّذِي لِكُلِّ أَهْلِ الْجَنَّةِ أَمَّا النَّعِيمُ الْخَاصُّ الَّذِي أَعَدَّهُ اللَّهُ لِلْأَتْقِيَاءِ فَلَمْ يَطَّلِعْ عَلَيْهِ مَلَكٌ مُقَرَّبٌ وَلَا نَبِيٌّ مُرْسَلٌ فَقَدْ رَوَى الْبُخَارِيُّ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ قَالَ "قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ" قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى أَعَدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لَا عَيْنٌ رَأَتْ وَلَا أُذُنٌ سَمِعَتْ وَلَا خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ " فَاقْرَأُوا إِنْ شِئْتُمْ ﴿فَلَا تَعْلَمُ نَفْسٌ مَّا أُخْفِيَ لَهُمْ مِّن قُرَّةِ أَعْيُنٍ﴾^٣ ".

Mes frères de foi, ce que nous avons cité est une partie de ce qui nous est parvenu au sujet de la félicité générale qu'obtiendront tous les gens du Paradis. Quant à la félicité particulière que Dieu a réservée aux pieux, aucun ange de haut degré, aucun prophète envoyé n'en a pris connaissance. En effet, *Al-Boukhariyy* a rapporté de *Abou Hourayrah* qu'il a dit : « *Le Messager de Dieu* صَلَّى اللَّهُ

^١ سورة الغاشية / آية ١٣.

^٢ سورة السجدة / آية ١٧.

اللَّهُمَّ بِحَقِّ سَيِّدِ الْمُرْسَلِينَ اجْعَلْنَا مِنْ خِيَارِ عِبَادِكَ الصَّالِحِينَ مِمَّنْ لَا حَوْفَ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ وَارْزُقْنَا الْهِمَّةَ الْعَالِيَةَ عَلَى نُصْرَةِ هَذَا الدِّينِ لِتَكُونَ مِنَ الْفَائِزِينَ الْغَانِمِينَ.

إِخْوَانِي اجْتَهِدُوا فِي طَاعَةِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ وَتَذَكَّرُوا قَوْلَ اللَّهِ تَعَالَى: ﴿إِنَّ اللَّهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنْفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنْ لَهُمُ الْجَنَّةُ﴾^١.

Ô Dieu, par le degré du Maître des messagers, fais que nous soyons parmi les meilleurs de Tes esclaves vertueux, ceux-là même qui n'auront pas à avoir de crainte ni à être chagrinés. Ô Dieu accorde-nous une grande ardeur pour soutenir cette religion afin que nous soyons au nombre des victorieux dans l'au-delà. Mes frères de foi, œuvrez dans l'obéissance à Dieu avec sérieux et diffusez l'appel à la religion agréée par Dieu. Mettez vos ardeurs au service de cette religion et rappelez-vous la parole de Dieu تعالى qui signifie : « **Dieu a promis aux croyants, en contrepartie de leur personne et de leurs biens, qu'ils auront le Paradis.** » Ayant tenu mes propos, je demande à Dieu qu'Il me pardonne ainsi qu'à vous-mêmes. Bonheur à ceux qui demandent le pardon à Dieu !

هَذَا وَأَسْتَغْفِرُ اللَّهَ لِي وَلَكُمْ فَيَا فَوْزَ الْمُسْتَغْفِرِينَ.

الخطبة الثانية

إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ وَنَسْتَغْفِرُهُ وَنَسْتَهْدِيهِ وَنَشْكُرُهُ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَسَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يَضِلَّ فَلَا هَادِيَ لَهُ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ الصَّادِقِ الْوَعْدِ الْأَمِينِ وَعَلَى إِخْوَانِهِ النَّبِيِّينَ وَالْمُرْسَلِينَ. وَرَضِيَ اللَّهُ عَنْ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ وَعَالِ الْبَيْتِ الطَّاهِرِينَ وَعَنِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ أَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ وَعَلِيٍّ وَعَنِ الْأَئِمَّةِ الْمُهْتَدِينَ أَبِي حَنِيفَةَ وَمَالِكٍ وَالشَّافِعِيِّ وَأَحْمَدَ وَعَنِ الْأَوْلِيَاءِ الصَّالِحِينَ أَمَا بَعْدُ عِبَادَ اللَّهِ، فَإِنِّي أُوصِيكُمْ وَنَفْسِي بِتَقْوَى اللَّهِ الْعَلِيِّ الْعَظِيمِ فَاتَّقُوهُ.

واعلموا أنَّ اللَّهَ أَمَرَكُمْ بِأَمْرٍ عَظِيمٍ، أَمَرَكُمْ بِالصَّلَاةِ وَالسَّلَامِ عَلَى نَبِيِّهِ الْكَرِيمِ فَقَالَ ﴿إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ ءَامَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا﴾^٢، اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ

^١ سورة التوبة / آية ١١١.

^٢ سورة الاحزاب / ٥٦.

وَعَلَىٰ ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَىٰ سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَىٰ ءَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَبَارَكْتَ عَلَىٰ سَيِّدِنَا مُحَمَّدٍ
 وَعَلَىٰ ءَالِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَىٰ سَيِّدِنَا إِبْرَاهِيمَ وَعَلَىٰ ءَالِ سَيِّدِنَا إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَّجِيدٌ، يَقُولُ
 اللَّهُ تَعَالَىٰ ﴿يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ ﴿١﴾ يَوْمَ تَرَوُنَّهَا تُذْهِلُ كُلَّ مَرْضِعَةٍ
 عَمَّا أَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سُكَرَىٰ وَمَا هُمْ بِسُكَرَىٰ وَلَٰكِنَّ عَذَابَ اللَّهِ
 شَدِيدٌ ﴿٢﴾﴾، اللَّهُمَّ إِنَّا دَعَوْنَاكَ فَاسْتَجِبْ لَنَا دُعَاءَنَا فَاعْفِرِ اللَّهُمَّ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا اللَّهُمَّ اغْفِرْ
 لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ الْأَحْيَاءِ مِنْهُمْ وَالْأَمْوَاتِ رَبَّنَا ءَاتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ
 النَّارِ اللَّهُمَّ اجْعَلْنَا هُدَاةً مُهْتَدِينَ غَيْرَ ضَالِّينَ وَلَا مُضِلِّينَ اللَّهُمَّ اسْتُرْ عَوْرَاتِنَا وَعَآمِنِ رَوْعَاتِنَا وَاكْفِنَا مَا
 أَهَمَّنَا وَقِنَا شَرَّ مَا نَتَخَوَّفُ اللَّهُمَّ اجْزِ الشَّيْخَ عَبْدَ اللَّهِ الْهَرِيرِيَّ رَحِمَاتُ اللَّهِ عَلَيْهِ عَنَّا خَيْرًا. عِبَادَ اللَّهِ إِنَّ
 اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَالْبَغْيِ، يَعِظُكُمْ لَعَلَّكُمْ
 تَذَكَّرُونَ. اذْكُرُوا اللَّهَ الْعَظِيمَ يَثْبُتْكُمْ وَاشْكُرُوا لَهُ يَزِدْكُمْ، وَاسْتَغْفِرُوا لَهُ يَغْفِرَ لَكُمْ وَاتَّقُواهُ يَجْعَلَ لَكُمْ
 مِنْ أَمْرِكُمْ مَخْرَجًا، وَأَقِمِ الصَّلَاةَ.

¹ سُورَةُ الْحُجَّجِ / ١-٢.